

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்பட்டனில் பூமி மாதம் கொண்டாடுங்கள்!

நகரின் பூமி மாதம் சுற்றுச்சூழல் கொண்டாட்டங்களாகிய, பூங்காக்களை சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்றுகள் நடுதலுக்காக பதிவு செய்துகொள்ளுங்கள்.

ப்ராம்பட்டன், ON (ஏப்ரல் 1, 2022) – ப்ராம்பட்டன் நகரமானது, ஒரு பசுமை நகரமாக இருந்தபடியும் நிலைத்து நிற்கவல்லபடியும் இருப்பதற்கான முயற்சிகளில் அயராது தொடர்ந்து உழைக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தைக் குறைத்து வருகிறது. இந்த ஏப்ரல் மாதத்தில், நகரின் சமுதாய சுற்றுச்சூழல் முனைப்புக்களில் பங்கெடுத்து பூமி மாதம் கொண்டாடுங்கள்.

பூங்காக்களை தூய்மை செய்தல் – ஏப்ரல் 1

ப்ராம்பட்டன் நகர பூங்காக்களின் தூய்மைப்பணி நடந்தவண்ணம் இருக்கிறது. இப்படியான தூய்மைப்பணியில் குடியிருப்புவாசிகளும் தன்னார்வமாக தங்களை இணைத்துக் கொள்ளலாம்; இதற்காக ஏப்ரல் 1 முதல் நவம்பர் 1 வரை தங்களுக்கு வசதிப்பட்ட நாட்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். மே மாதத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட தூய்மைப்பணி நிகழ்ச்சிகளுக்கு நகரமும் கூட உபசரிப்பு அளிக்கும்; ஒவ்வொரு வார்டிலும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி ஒரு இலவச பார்பேக்யூ ஏற்படுத்தும். இது சம்பந்தமான இலவச பொருட்கள் பெறுதல் பற்றி மேலும் அறிந்து பதிவு செய்ய வருகை

தரவும்: www.brampton.ca/cleanup.

சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமையை வளர்த்தலுக்கான விருது வழங்கும் விழா – ஏப்ரல் 23 ஆம் தேதி

ப்ராம்பட்டன் நகரின் முதலாவது சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் [பசுமை வளர்த்தலுக்கான விருதுகள்](#) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்! ஏப்ரல் 23, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நார்ட்டன் பேலஸ் பार्க் – இல் குடும்ப நட்புறவான செயல்பாடுகளுக்கு நகரம் உபசரிப்பு வழங்கி, சமுதாயத்தில் இருக்கின்ற சுற்றுச்சூழல் முன்னணியாளர்களுக்கு பசுமை வளர்த்தல் விருதுகளையும் அளிப்பார்கள். விபரங்களுக்கும் நிகழ்ச்சிக்காக பதிவு செய்வதற்கும் [இங்கு க்ளிக் செய்க](#).

மரக்கன்று நடுதல் – ஏப்ரல் 24

டோரோன்ட்-டோ பிராந்திய வனக்காப்பு அதிகார அமைப்புடன் (TRCA), கூட்டு சேர்ந்து, கோர் மெடோஸ் சமுதாய கூடத்தில் வைத்து, ஏப்ரல் 24 ஞாயிறற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இலவசமாக மரக்கன்று நட்டும் நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகம் உபசரிப்பு வழங்கும். இதற்கு பதிவு செய்து கொள்வது அவசியமாகும். பதிவு செய்தல் மற்றும் விபரங்கள் அறிய வருகை தரவும்: www.brampton.ca/parks.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் ஒரு பசுமை நகரம் ஆகும், மற்றும் நிலைத்து நிற்கவல்ல தன்மை மற்றும் காலநிலை மாற்ற முயற்சிகள் ஆகிய விஷயங்களில் முன்னணியில் உள்ளது. மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள் - பூங்காக்களை சுத்தம் செய்வதில் சேருங்கள், ஒரு மரக்கன்றினை நட்டு, இந்த மாதம் நடைபெறவிருக்கின்ற, நமது முதல் பூமி நாள் சுற்றுச்சூழல் கொண்டாட்டம் மற்றும் பசுமையை வளர்த்தல் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளுங்கள்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகரின் சுற்றுச்சூழல் பேரிலான முன்முயற்சிகள், நமது கரியமில் வாயு பதிப்பு ஏற்படுவதன் தடத்தைக் குறைப்பதற்கும், 2050-க்குள் நமது நகரத்தில் உருவாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை 80 சதவிகித அளவுக்கு குறைப்பதற்கான நமது பயணத்தை ஆதரிப்பதற்கும் பங்களிக்கின்றன. இந்த மாதத்திலும் மற்றும் வருடம் முழுக்கவுமாகவும் நமது நகரத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருக்க உதவுமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறேன்”

- பால் வின்செண்ட், தலைவர், பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை; பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்பட்டன் நகரம்

“சமூக ஆற்றல் மற்றும் உமிழ்வுகள் குறைப்புத் திட்டம் (CEERP) மற்றும் கவுன்சில் கால முன்னுரிமை கொண்ட விஷயங்கள் ஆகியவற்றில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பசுமையான நகரத்திற்கான தொலைநொக்குப்பார்வைக்கான செயல்பணியில் இருக்கிறோம். இந்த மாதம், சுற்றுச்சூழலுக்கு ஏதாவது செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு நான் சவால் விடுகிறேன். குடியிருப்பாளர்கள் நமது பூங்காக்களை சுத்தம் செய்ய உதவலாம், மரக்கன்றுகள் நடலாம், பூமி தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் பிற பசுமை முனைப்பு முயற்சிகளை பூர்த்தி செய்யலாம்.”

- டக் வில்லான்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6; உறுப்பினர், சுற்றுச்சூழல் ஆலோசனைக் கமிட்டி; உறுப்பினர், CEERP சமுதாய பணிப்படை, ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகரம் தனது காலநிலை மாற்ற இலக்குகளை அடைவதற்கும், நிலைத்து நிற்கவல்ல தன்மையை மேம்படுத்துவதற்கும் மற்றும் நமது சமூகத்தில் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துவதற்கும்

அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகின்ற சுற்றுச்சூழல் முனைப்புக்கான முயற்சிகளில் பங்கு பெறுங்கள்; மேலும் அறிய Brampton.ca ஐப் பார்வையிடுங்கள்”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca